



NIDO HOME FINANCE LIMITED

DISCLAIMER STATEMENT OF CRISIL: Crisil Ratings Limited (Crisil Ratings) has taken due care and caution in preparing the material based on the information provided by its client and / or obtained by Crisil Ratings from sources which it considers reliable (Information). A rating by Crisil Ratings reflects its current opinion on the likelihood of timely payment of the obligations under the rated instrument and does not constitute an audit of the rated entity by Crisil Ratings. Crisil Ratings does not guarantee the completeness or accuracy of the information on which the rating is based. A rating by Crisil Ratings is not a recommendation to buy, sell, or hold the rated instrument; it does not comment on the market price or suitability for a particular investor. The Rating is not a recommendation to invest / disinvest in any entity covered in the Material and no part of the Material should be construed as an expert advice or investment advice or any form of investment banking within the meaning of any law or regulation. Crisil Ratings especially states that it has no liability whatsoever to the subscribers / users / transmitters / distributors of the Material. Without limiting the generality of the foregoing, nothing in the Material is to be construed as Crisil Ratings providing or intending to provide any services in jurisdictions where Crisil Ratings does not have the necessary permission and/or registration to carry out its business activities in this regard. Nido Home Finance Limited will be responsible for ensuring compliances and consequences of non-compliances for use of the Material or part thereof outside India. Current rating status and Crisil Ratings' rating criteria are available without charge to the public on the website, www.crisil.com. For the latest rating information on any instrument of any company rated by Crisil Ratings, please contact Customer Service Helpline at 1800-267-1301.

CREDIT RATING: The NCDs proposed to be issued under the Issue have been rated "Crisil A+/ Stable" (pronounced as Crisil A plus rating with stable outlook) for an amount of ₹ 5,000 million by Crisil Ratings Limited vide their rating letter dated January 9, 2025 revaluated vide letter dated May 23, 2025 and rating rationale dated January 9, 2025 read with credit bulletin dated January 20, 2025. Securities with this rating are considered to have adequate degree of safety regarding timely servicing of financial obligations. Such securities carry low credit risk. The rating is not a recommendation to buy, sell or hold securities and investors should take their own decision. The rating given by Crisil is valid as on the date of this Prospectus and shall remain valid until the ratings are revised or withdrawn. The rating may be subject to revision or withdrawal at any time by the assigning rating agency and each rating should be evaluated independently of any other rating. The rating agency has a right to suspend or withdraw the rating at any time on the basis of factors such as new information. Please refer to Annexure A of the Prospectus for the rating, rating rationale and press release of the above rating. There are no unaccepted ratings and any other ratings other than as specified in the Prospectus.

GENERAL RISK: Investment in NCDs is risky, and investors should not invest any funds in such securities unless they can afford to take the risk attached to such investments. Investors are advised to take an informed decision and to read the risk factors carefully before investing in this offering. For taking an investment decision, investors must rely on their examination of the issue including the risks involved in it. Specific attention of investors is invited to statement of risk factors contained under section "Risk Factors" on page 16 of the Prospectus. These risks are not, and are not intended to be, a complete list of all risks and considerations relevant to the non-convertible securities or investor's decision to purchase such securities.

AVAILABILITY OF APPLICATION FORM: Application forms can be obtained from the Issuer: Nido Home Finance Limited; Lead Managers: Tipsons Consultancy Services Private Limited and Nuvama Wealth Management Limited, Consortium Members to the Issue, the Registrar to the Issue, Trading Members and Designated Branches of the SCSBs. Electronic Application Forms will also be available on the websites of BSE.

AVAILABILITY OF PROSPECTUS: Investors are advised to refer to the Prospectus and the "Risk Factors" on page 16 of the Prospectus before applying in the Issue. Physical copy of the Prospectus may be obtained from the Registered and the Corporate Office of the Company or from the office of the Lead Managers, Consortium Members for marketing of the Issue, the Registrar to the Issue and the designated branches of the SCSBs. Full copy of the Prospectus is available on the websites of the Issuer/Lead Managers/BSE at www.nidohomefin.com, www.tipsons.com, www.nuvama.com and www.bseindia.com, respectively.

PUBLIC ISSUE ACCOUNT BANK, SPONSOR BANK AND REFUND BANK: **ICICI Bank** ICICI Bank Limited.

| LEAD MANAGERS TO THE ISSUE | | DEBENTURE TRUSTEE | REGISTRAR | CREDIT RATING AGENCY | STATUTORY AUDITOR |
|---|--|--|---|---|---|
|  Tip Sons <small>INCORPORATED IN INDIA</small> Tipsons Consultancy Services Private Limited 1st Floor, Sheraton House, Opposite Ketav Petrol Pump, Polytechnic Road, Ambawadi, Ahmedabad – 380015 Gujarat Tel: +91 7966828064 Email: project.shikhar2@tipsons.com Website: www.tipsons.com Contact person: Nagesh Chauhan |  nuvama Nuvama Wealth Management Limited 801-804, Wing A, Building No 3, Inspire BKC, G Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai – 400 051 Tel: +91 22 4009 4400 Email: nhfl.ncd@nuvama.com Website: www.nuvama.com Contact Person: Saili Dave |  Beacon Trusteship Limited* 5W, 5th Floor, The Metropolitan, E-Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai-400051 Tel.: +91 22 4606 0278 Email: compliance@beacontrustee.co.in Website: www.beacontrustee.co.in Contact Person: Kaustubh Kulkarni |  KFIN Technologies Limited 301, The Centrum, 3rd Floor, 57, Lal Bahadur Shastri Road, Nav Pada, Kurla (West), Mumbai – 400 070, Maharashtra, India. Tel: +91 40 6716 2222 /18003094001 Fax: +91 40 6716 1563 Email: nhfl.ncdipo@kfintech.com Website: www.kfintech.com Contact Person: M.Murali Krishna |  Crisil Ratings Limited Lightbridge IT Park, Saki Vihar Road, Andheri East, Mumbai 400 072 Tel: + 91 22 6137 3000 (B) Email: crisilratingsdesk@crisil.com Website: www.crisilratings.com Contact Person: Subhasri Narayanan |  MGB & Co., LLP, Chartered Accountants Peninsula Business Park, Tower B, 19TH Floor, Lower Parel, Mumbai-400013 Tel: +91 22 6124 6124 Email: mgbco@mgbco.com Website: www.mgbco.com Contact Person: Diwakar Sudesh Bansal |

*Beacon Trusteeship Limited under regulation 8 of SEBI NCS Regulations has by its letters dated May 27, 2025, given its consent for its appointment as Debenture Trustee to the Issue and for its name to be included in the Prospectus and in all the subsequent periodical communications sent to the holders of the NCDs issued pursuant to the Issue.

COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER: Archana Nadgouda, Address: Tower 3, 5th Floor, Wing B, Kohinoor City Mall, Kohinoor City, Kiroli Road, Kurla (West) Mumbai 400070, Maharashtra, India Tel: +91 22 4272 2200, Email: secretarial.team@nidohomefin.com

DISCLAIMER: Nido Home Finance Limited ("Company" or "Issuer"), subject to market conditions, and other considerations, is proposing a public issue of secured redeemable non-convertible debentures ("NCDs") and has filed a prospectus dated June 12, 2025 ("Prospectus") with the Registrar of Companies, Maharashtra at Mumbai ("RoC"), BSE Limited ("BSE") and Securities and Exchange Board of India ("SEBI"). The Prospectus is available on the website of the Company at www.nidohomefin.com, on the website of BSE at www.bseindia.com, on the website of the lead managers at www.tipsons.com and www.nuvama.com and on the website of SEBI at www.sebi.gov.in. Investors proposing to participate in the Issue should invest only on the basis of the information contained in the Prospectus. Investors should note that investment in the NCDs involves a high degree of risk and for details in relation to the same, refer to the Prospectus, including the section titled "Risk Factors" and "Material Developments" beginning on page 16 and 152 respectively of the Prospectus.

Note: Capitalized terms not defined herein shall have the same meaning as assigned to such terms in the Prospectus.

Place : Mumbai
Date : June 25, 2025

For Nido Home Finance Limited
Sd/-
Rajat Avasthi
Managing Director & CEO
DIN: 07969623

CONCEPT

Gujarat Informatics Limited
Block No. : 2, 2nd Floor, Karmayogi Bhavan, Sector 10, Gandhinagar-382010 (Gujarat). Phone: 079-23256022

NOTICE FOR INVITING BIDS

GIL invites Bid through (n)Procure portal route for Request for Proposal (RFP) for empannelment of agencies for design, development, operation & maintenance of Software Application/ Website/ Mobile Application for GIL & various Govt. Departments / Offices / Boards / Corporations/ Company etc. through GIL floated on (n)Procure portal. (Tender id:-198613 Dated: 25-06-2025)
For more details visit to: <https://gil.gujarat.gov.in> & <https://tender.nprocure.com>
- Managing Director

TATA POWER
(Corporate Contracts Department)
The Tata Power Company Limited, 2nd Floor, Sahar Receiving Station Sahar Airport Road, Andheri East, Mumbai-400059
(Board Line: 022-67173917) CIN: L28920MH191919PLC000567

NOTICE INVITING TENDER (NIT)

The Tata Power Company Limited invites tenders from eligible vendors for the following packages (Two Part Bidding).

A) Rate Contract of 3 years for OLA for AMC of Fire Detection and alarm system along with spares across all transmission Receiving stations in Mumbai region. (Package Ref: CC25VGC015).

B) Supply, Inspection and Testing of 33 kV 1 C X 630 sq.mm Cu XLPE and 33 kV 3 C X 400 sq.mm Al XLPE cable for various Transmission Receiving Stations in Mumbai region. (Package Ref: CC265VP008).

Interested & eligible bidders for package A & B to submit Tender Fee, Authorization Letter before 15:00 Hrs. Thursday, 3rd July 2025.

For detailed NIT, please visit Tender section on website <https://www.tatapower.com>. Also, all future corrigendum's if any, to the said tender will be published on Tender section of above website (Tata Power → Business Associates → Tender Documents) only.

GUJARAT GAS LIMITED
Registered Office: Gujarat Gas CNG Station, Sector 5/C, Gandhinagar - 382006, Gujarat.
Tel: +91-79-26737400, Website: www.gujaratgas.com
E-mail id: investors@gujaratgas.com CIN: L40200GJ2012SGC069118

NOTICE
(For the attention of Equity Shareholders of the Company)

Notice is hereby given pursuant to the provisions of Section 124 of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 (including statutory modifications and amendments, if any) ("IEPF Rules"), the Company is required to transfer all the Shares in respect of which Dividend has not been paid or claimed by the Shareholders for seven consecutive years or more to the Demat account of the Investor Education and Protection Fund Authority (IEPF).

In pursuance of the aforesaid Rules, the Company has communicated individually to the concerned Shareholders whose Shares are liable to be transferred to the IEPF Demat Account in respect of the Dividends declared by the Company for the FY 2017 - 18, for taking appropriate actions. The Company has also uploaded full details (Name, Folio No./DP ID/Client ID) of such Shareholders on its website www.gujaratgas.com under Investors Section. Shareholders can make the claim for unclaimed Dividends on or before 15th September, 2025 and it may be further noted that after said period, the Company with a view to complying with the requirements set out in the IEPF Rules will transfer such Shares to the IEPF Demat account as per the direction of Ministry of Corporate Affairs without any further notice by following due process as enumerated in the IEPF Rules which is as under:

- In case of Shares held in Physical Form-by issuance of new Share Certificate and thereafter transferring the same to demat account of IEPF Authority
- In case of Shares held in Demat Form-by transfer of Shares directly to demat account of IEPF Authority with the help of Depository Participants

The Shareholders may further note that the full details of the Shareholders have been uploaded by the Company on its website and it should be regarded and shall be deemed adequate notice to the concerned Shareholders in respect of the above. Shareholders may note that the Company has already transferred the amount of unclaimed Dividends up to FY 2016 - 17 to Investor Education and Protection Fund. Shareholders may further note that both the unclaimed Dividend and the Shares transferred to IEPF Authority including all benefit accruing to such Shares, if any, can be claimed back by them from IEPF Authority after following the procedure prescribed under the Rules. **Please note that no claim shall lie against the Company in respect of unclaimed Dividend amount and/or Shares transferred to IEPF Authority pursuant to the said Rules.**

For, Gujarat Gas Limited
Sd/-
Sandeep Dave
Company Secretary

Place: Gandhinagar
Date: 25th June, 2025

HINDUSTAN ZINC LIMITED
Regd Office : Yashad Bhawan, Yashadgarh, UDAIPUR-313 004 (Rajasthan)
Email: hz.secretarial@vedanta.co.in website: www.hzindia.com
Tel: 91-294-6604000
CIN: L27204RJ1966PLC001208

NOTICE

NOTICE is hereby given that the following share certificates of face value of Rs. 2/- of the Company as per details given hereunder have been reported LOST/MISPLACED and if NO OBJECTION is received within 15 days from the date of publication of this Notice, we shall consider issuance of letter of confirmation in lieu of the physical share certificates within the prescribed timeline:

| S. No. | Name of Shareholder | Folio No. | No. of Shares | Distinctive Nos. From | To | Certificate No. |
|--------|------------------------------|-----------|---------------|-----------------------|------------|-----------------|
| 1. | RITU GARG ANIL KUMAR GARG | R003238 | 10000 | 2112068191 | 2112073190 | 919 |
| | | | | 4224727691 | 4224732690 | 2214 |
| 2. | ANIL KUMAR GARG RITU GARG | A001535 | 5000 | 1487227731 | 1487230230 | 60 |
| | | | | 3599887231 | 3599889730 | 1355 |

Place: Udaipur
Date: June 26, 2025

For Hindustan Zinc Limited
Aashhima V Khanna
Company Secretary & Compliance Officer

DATA PATTERNS (INDIA) LIMITED
CIN: L72200TN1998PLC061236
Registered Office: Plot No. H9, Fourth Main Road, SIPCOT IT Park, Siruseri, Off Rajiv Gandhi Salai (OMR), Chennai- 603 103
Email: investorgrievance@datapatterns.co.in Website: www.datapatterns.com Phone: 044 - 4741 4000

NOTICE TO SHAREHOLDERS FOR 27TH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE, RECORD DATE AND FINAL DIVIDEND

Dear Member(s),

1. Notice is hereby given that the 27th Annual General Meeting ("AGM") of the Company will be convened at 11.00 AM (IST) on Friday, August 08, 2025 through Video Conference ("VC") / Other Audio-Visual Means ("OAVM") facility without the physical presence of the Members at a common venue to transact the business as set out in the Notice which will be circulated for convening the AGM in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI") Circulars issued from time to time.

2. The Notice of the 27th AGM and the Annual Report for the financial year 2024-25, including the Financial Statements for the year ended 31st March 2025 ("Annual Report") will be sent by e-mail to all those members, whose e-mail address is registered with the Company / RTA or with their respective Depository Participants ("DP"), in accordance with the MCA and SEBI Circular(s). In accordance with Regulation 36(1)(b) of the SEBI Listing Regulations, as amended, a letter will be dispatched to all those shareholders who have not registered their e-mail addresses, providing the web-link with the exact path of the Annual Report and the Notice of 27th AGM. Notice of the 27th AGM and the Annual Report will be made available on the website of the Company i.e., <http://www.datapatternsindia.com> and the website of Stock Exchanges in which the Company's equity shares are listed i.e., BSE Limited and National Stock Exchange of India Limited and on the website of e-voting service provider i.e., MUFG Intime India Private Limited (formerly known as Link Intime India Private Limited). Physical copy of Annual Report will be sent to those Shareholders at their registered address, who specifically request for the same.

3. Members can join and participate in the 27th AGM through VC/OAVM facility only. The instructions for joining the 27th AGM and the manner of participation in the remote e-voting or casting vote through the e-voting system during the 27th AGM are provided in the Notice of the 27th AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013.

4. Members who have not registered their e-mail address with the Company / RTA may cast their vote remotely on the business as set forth in the Notice of the AGM through remote e-voting or through the e-voting system during the AGM. The manner of voting remotely for shareholders will be provided in the Notice to the shareholders. Members may kindly note that there are no physical shareholders as on date.

5. Shareholders who wish to register their email address/bank account mandate for receiving dividends directly through Electronic Clearing Service (ECS) are requested to register / update the details in their demat account, as per the process advised by their respective depository participant.

6. Shareholders may note that the Board of Directors in their meeting held on May 17, 2025 has recommended a final dividend of Rs.7.90 per share for the Financial Year ended March 31, 2025. The cut-off date for the purpose of final dividend is Friday, August 01, 2025. The final dividend once approved by the shareholders in the ensuing 27th AGM, will be paid within 30 days from the date of the 27th AGM, electronically through various online transfer modes to those shareholders who have updated their bank account details. In the event the Company is unable to pay the dividend to any member by electronic mode, due to non-registration of the Electronic Bank Mandate and for any other reasons, the Company shall dispatch the Demand Draft to such member, as soon as possible.

7. Pursuant to Finance Act 2020, dividend income will be taxable in the hands of Shareholders with effect from April 1, 2020 and the Company is required to deduct tax at source from dividend paid to Shareholders at the prescribed rates. For the prescribed rates for various categories, the Shareholders are requested to refer to the Finance Act, 2020 and amendments thereof. Members are requested to submit the required documents through online by clicking on the following link <https://web.in.mps.mufg.com/formsreg/submitform-15g-15h.html> on or before Friday, August 01, 2025.

8. Considering the above, we urge the shareholders to update their e-mail ID, Bank account details & Permanent Account Number (PAN) with the Company / RTA / Depository Participant to ensure receipt of the Annual Report, dividend and / or any other consideration and other communications from the company.

The above information is being issued for the information and benefit of all the Members of the Company and is in compliance with the MCA and SEBI Circular(s).

For Data Patterns (India) Limited
Sd/-
Srinivasagopalan Rangarajan
Chairman and Managing Director

Place: Chennai
Date : June 25, 2025

paper.financialexpress.com

SUNDARAM FINANCE
Enduring values. New age thinking.

PUBLIC NOTICE

Notice is hereby given that the 72nd Annual General Meeting ("AGM") of the shareholders of the Company will be held on Wednesday, the 23rd July 2025 at 10.00 A.M. IST through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") as per the guidelines issued by the Ministry of Corporate Affairs (MCA) Circular No.09/2024 dated 19th September 2024 and Securities and Exchange Board of India (SEBI) vide Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/PICIR/2024/133 dated 03rd October 2024. Hence, Members can attend and participate in the ensuing AGM through VC/OAVM.

Notice of the AGM, together with the Annual Report for the financial year 2024-25, will be sent only in electronic form, in accordance with the relaxation granted by the Securities and Exchange Board of India vide Circular dated 03rd October 2024, to all the shareholders whose names appear on the Register of Members / list of Beneficial Owners as received from National Securities Depository Limited (NSDL) / Central Depository Services (India) Limited (CDSL) as at the close of business hours on 20th June 2025 and who have registered their email id with the Company/Depositories. Members may note that the Notice of the AGM and Annual Report 2024-25 will be available on the Company's website at www.sundaramfinance.in and website of the National Stock Exchange of India Limited at www.nseindia.com respectively. The instructions for joining the AGM are provided in the Notice. Members attending the Meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013, read with the Companies (Management and Administration) Rules, 2014, the Company has offered electronic voting facility (remote e-voting) for transacting the business through Central Depository Services (India) Limited (CDSL) to enable the Members to cast their votes electronically. Additionally, the facility for voting through electronic means shall also be made available at the time of the meeting and Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right at the meeting. Detailed procedures for remote e-voting and e-voting at the meeting are provided in the Notice.

Members whose names appear on the Register of Members / Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date for voting i.e., 16th July 2025, shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and becomes a member after despatch of the Notice but before the cut-off date for voting i.e., 16th July 2025, may obtain the login id and password by sending a request to helpdesk.evoting@cdslindia.com or contacting our Registrars & Share Transfer Agents, viz. Cameo Corporate Services Limited, "Subramanian Building", No. 1, Club House Road, Chennai 600 002. Phone: +91 044 28460390 (5 lines), Fax: +91 044 2846 0129; Email: investor@cameoindia.com.

The remote e-voting commences on Friday, the 18th July 2025 (9:00 A.M.) and ends on Tuesday, the 22nd July 2025 (5:00 P.M.).

Members will not be able to cast their vote electronically beyond the said date and time (i.e. after 5 p.m. on Tuesday, 22nd July 2025) and the remote e-voting module shall be disabled for voting by CDSL thereafter.

Mr. T.K. Bhaskar, Partner, H & B Partners, Advocates, Chennai, has been appointed as the Scrutinizer for the e-voting process/e-voting at the AGM.

The Members who have cast their vote by remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again.

In order to register the email ids/bank details, Members are requested to send the relevant information to the (a) depository participants (if the shares are held in the demat mode) or (b) Company's Registrar and Transfer Agents, viz., Cameo Corporate Services Limited by submitting Form ISR-1 (if the shares are held in physical mode).

The Notice of the AGM, together with the Balance Sheet, Statement of Profit & Loss, Auditors' Report and Board's Report, have been hosted on our website www.sundaramfinance.in, NSE's website www.nseindia.com and CDSL's website www.cdslindia.com.

Notice is also given pursuant to Section 91 of the Companies Act, 2013, read with Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that the Register of Members and Share Transfer Books will remain closed from 10th July 2025 to 23rd July 2025 (both days inclusive) for the 72nd AGM for considering the payment of dividend, on or after 24th July 2025.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Central Depository Services (India) Limited, (CDSL), A Wing, 25th Floor, Marathon Futrex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 (Email - helpdesk.evoting@cdslindia.com / Tel: 1800225533).

For Sundaram Finance Limited
P N SRIKANT
CCO & Company Secretary

Chennai
26th June 2025

Sundaram Finance Limited
CIN:L65191TN1954PLC002429
Regd. Office: 21, Patalios Road, Chennai 600 002
Tel: 044 2855 1161, Fax: 044 2855 0290
Email: investorservices@sundaramfinance.in
www.sundaramfinance.in